

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை - 2017

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் (“அதிகாரசபை”) 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றுங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1957 இன் 49 ஆம் இலக்க அரசு தொழில்துறை கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் 29(2) ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் அதிகாரசபையின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச கணக்காய்வு நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 – 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களில் உள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் அதிகாரசபையின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாக சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி அதிகாரசபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் விளைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினை தவிர்த்து, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்கள் (எஸ்எல்பிஎஸ்ஏஎஸ்)

எஸ்எல்பிஎஸ்ஏஎஸ் 01 – நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல் மூலம் வேண்டப்பட்டவாறு மதியுரை மற்றும் வழக்குத் தீர்ப்பளித்தல் சேவைகளிலிருந்தான ரூபா 1,242,173 தொகையான வருமானமானது பெறவேண்டிய வருமானத்தையும் மதிப்பீடு செய்து அட்டுறு அடிப்படையில் அவை கணக்குகளிற்கு எடுத்துவரப்படுவதற்கு பதிலாக காசு அடிப்படையில் நிதிக்கூற்றுக்களிற்கு எடுத்துவரப்பட்டிருந்தது.

2.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) ரூபா 11,328,829 பெறுமதியான பிறைம் மூவர் வித் ரெய்லரை (Prime Mover with Tailor) கொள்வனவு செய்வதற்காக ஏற்பட்ட ரூபா 1,246,171 தொகையான பெறுமதி சேர் வரி (வற்) பெறவேண்டிய வற் ஆக காட்டப்படாமல் சொத்துக்களாக மூலதனமாக்கப்பட்டிருந்தது.

(ஆ) மீளாய்வாண்டின் போது நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட பிற்போடப்பட்ட வருமானம் முன்னைய ஆண்டுகளின் போதான இயந்திரங்களின் மேலதிக பெறுமானத்தேய்வு காரணமாக ரூபா 710,937 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

(இ) 2016 ஆம் ஆண்டில் அதிர்வுறும் உருளையையும் (vibrating roller) 2015 ஆம் ஆண்டில் வளிப்பதனாக்கி முறைமையையும் கொள்வனவு செய்தமை தொடர்பான ரூபா 2,541,072 ஆன பிற்போடப்பட்ட வருமானம் நிதிக்கூற்றுக்களிற்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

(ஈ) 2017 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்பு 01 இல் காட்டப்பட்ட ரூபா 4,796,230 ஆன மேலதிக இருப்பு தொடர்பில் நிதிக்கூற்றுக்களில் ஏற்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(உ) பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 828,681 தொகையான மூலதன மானியங்கள் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறு அரசாங்க மானியமாக மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால் 2017 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட மூலதன மானியங்கள் அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தன.

2.2.3 இனங்காணப்படாத வேறுபாடு

உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றின் பிரகாரம் பிற்போடப்பட்ட வருமானம் ரூபா 52,679,292 ஆக காணப்பட்ட போதிலும் இது விபரமான பட்டியலில் ரூபா 52,360,082 ஆக காட்டப்பட்டிருந்தது. ஆகையால் இவ் இரண்டு மீதிகளிற்கும் இடையே ரூபா 319,210 ஆன வேறுபாடொன்று அவதானிக்கப்பட்டது.

2.2.4 பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) சமர்ப்பிக்கப்பட்ட வயதுப் பகுப்பாய்வுகளின் பிரகாரம், ரூபா 5,566,779 மற்றும் ரூபா 3,052,679 தொகையான முறையே கடன்கொடுத்தோர் மற்றும் கடன்பட்டோர் 2017 திசம்பர் 31 இல் உள்ளவாறு மூன்று ஆண்டுகளிற்கு மேலாக நிலுவையாகக் காணப்பட்டன. அவற்றில் முறையே ரூபா 384,110 மற்றும் ரூபா 1,032,617 தொகைகள் ஐந்து ஆண்டுகளிற்கு மேலாக அறவிடப்படாது இருந்தன.

(ஆ) ரூபா 6,761,278 கடன்பட்டோர் மீதி 2012 ஆம் ஆண்டில் கடன்பட்டோர் தீர்வைசெய்தல் கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த போதிலும் 2012 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியின் போது ரூபா 1,540,092 மாத்திரமே அறவிடப்பட்டிருந்தது. இவ் மீதியில், ரூபா 5,220,386 தொகையானது அவ் மீதிகளை அறவீடு செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கடன்பட்டோர் தீர்வை செய்தல் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

(இ) ரூபா 1,952,115 தொகையானது வருமானமாக இனங்காணப்படாமல் முற்பணமாக பெறப்பட்ட வருமானமாக 2013 ஆம் ஆண்டிலிருந்து நிதிக்கூற்றுக்களில் தொடர்ச்சியாக காட்டப்பட்டிருந்தது.

2.2.5 நிகழ்த்தக்க பொறுப்புக்கள்

அதிகாரசபையால் ஊழியர்களின் சேவைகள் முடிவுறுத்தப்பட்டதன் காரணமாக அவர்களால் அதிகாரசபைக்கு எதிராக நான்கு சட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் உடனடி வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

| சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடனான தொடர்பு | இணங்காமை |
|---|--|
| (அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரசட்டத்தின் 14(1) ஆம் பிரிவு | மீளாய்வாண்டிற்கான வரைபு ஆண்டறிக்கையின் பிரதியொன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. |

(ஆ) அரசாங்க பெறுகை வழிகாட்டிக் கோவை

(i) 2.11.2 ஆம் வழிகாட்டி

பெறுகைக் குழுக்களிற்கான வருகைப் பதிவேடு அதிகாரசபையால் பேணப்பட்டிருக்கவில்லை.

(ii) 3.4.3 ஆம் வழிகாட்டி

அதிகாரசபையானது 2010 ஆம் ஆண்டிலிருந்து விநியோகஸ்தர் பதிவேட்டை நாளதுவரையாக்கியிருக்கவில்லை.

3. நிதிசார் மீளாய்வு

3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான அதிகாரசபையின் தொழிற்பாடுகள் அதற்கு எதிரான முன்னைய ஆண்டிற்கான ரூபா 10,065,799 தேறிய நட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 10,044,982 ஆன தேறிய இலாபத்தை விளைவித்திருந்தமையால் மீளாய்வாண்டிற்கான நிதிசார் விளைவுகளில் ரூபா 20,110,781 ஆன முன்னேற்றமொன்றை சுட்டிக்காட்டுகின்றது. சிலப் சவிய நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து (Silpa Saviya Programme) மாற்றப்பட்ட நிதி மற்றும் நிர்மாண சந்தாக் கட்டணம் என்பன முறையே ரூபா 7 மில்லியன் மற்றும் ரூபா 14 மில்லியனால் அதிகரித்திருந்தமை நிதி விளைவுகளில் ஏற்பட்ட இந்த முன்னேற்றத்திற்கான பிரதான காரணங்களாக பங்களித்திருந்தன.

மீளாய்வாண்டின் போது அதிகாரசபையின் செயற்பாடுகள் ரூபா 10,044,982 இலாபத்தை விளைவித்திருந்த போதிலும் மீளாய்வாண்டிற்கான வரிகள், ஆளணி வேதனங்கள் மற்றும் பெறுமானத்தேய்வுகளை கணக்குகளிற்கு எடுத்த பின்னர் மீளாய்வாண்டின் போதான அதிகாரசபையின் பெறுமதிச் சேர்க்கை ரூபா 304,056,959 ஆக இருந்ததுடன் இது முன்னைய ஆண்டில் ரூபா 268,634,038 ஆக இருந்தது. ஆகையால் அதிகாரசபையின் பெறுமதிச் சேர்க்கை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபா 35,422,921 ஆல் அல்லது 13.18 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

3.2 பகுப்பாய்வுரீதியான நிதிசார் மீளாய்வு

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 233 பதவியணியினரின் பயன்பாடு, ரூபா 1,388 மில்லியன் பெறுமதியான மொத்தச் சொத்துக்கள் மற்றும் மீளாய்வாண்டின் போது பெறப்பட்ட ரூபா 46 மில்லியன் அரசாங்க பங்களிப்பு என்பவற்றிலிருந்து விளைந்த அதிகாரசபையின் செயற்பாட்டு இலாபம் ரூபா 10 மில்லியனாக இருந்தது.

(ஆ) மீளாய்வாண்டிற்கான அதிகாரசபையின் இலாபம் முன்னைய ஆண்டிற்கான மொத்தச் சொத்துக்களின் 0.63 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 0.72 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதால் இது 0.09 சதவீதமான சிறிய முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்றது.

(இ) 2017 ஆம் ஆண்டிற்கான செயற்படுத்துநர் பயிற்சிக் கல்லூரி (ஓரீசீ) (Operator Training College) மற்றும் நிர்மாண உபகரண பயிற்சி நிலையம் (சீஈஆர்ஏசீ) என்பவற்றின் செயற்பாட்டு நட்டங்கள் முறையே ரூபா 12.1 மில்லியன் மற்றும் ரூபா 8.4 மில்லியன் ஆக இருந்ததுடன் தேறிய இலாப விகிதங்கள் முறையே 32.7 மற்றும் 55.5 ஆன எதிர்மறை சதவீதங்களாக காணப்பட்டன.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) அதிகாரசபையின் 20 வருமான மூலங்களில் 14 வருமான மூலங்கள் மீளாய்வாண்டின் போது குறைவடையும் போக்கை காட்டியிருந்தன. இதன் விளைவாக மீளாய்வாண்டின் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபா 10,900,630 ஆல் குறைவடைந்திருந்தது.
- (ஆ) 2014 இன் 33 ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு மூன்று ஆண்டுகள் காலப்பகுதியினுள் பின்வரும் நடவடிக்கைகளை அதிகாரசபை மேற்கொண்டிருக்கவில்லை.

அதிகாரசட்டத்திலுள்ள ஏற்பாடுகளிற்கான தொடர்பு

இலக்கிடப்பட்ட நடவடிக்கை

| | |
|-------|--|
| 19(1) | நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல். |
| 26 | நற்சான்றுக் குழுவிடமிருந்து (Credential Committee) பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் தகுதிபெற்ற நபர்களிற்கான பதிவேடொன்றை பேணுதல். |
| 41 | ஆதன அபிவிருத்தியாளர்கள் பதிவேடொன்றை பேணுதல். |
| 43 | நிர்மாண மூலப்பொருட்கள் மற்றும் நிர்மாணக் கூறுகளின் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குநர்களின் விபரப் புத்தகமொன்றை (Directory) பேணுதல். |
| 45 | தொழில்நுட்பக் கணக்காய்வை மேற்கொள்ளுதல். |
| 52 | தீர்ப்பு வழங்குபவர்கள் பதிவேடொன்றை பேணுதல். |
| 53 | மேன்முறையீட்டுச் சபையை ஸ்தாபித்தல். |
| 55 | நிர்மாணக் கைத்தொழிலிற்கான தேசிய தரவுத் தளமொன்றைப் பேணுதல். |

4.2 முகாமைத்துவ நடவடிக்கைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 1996 ஆம் ஆண்டிலிருந்து நிதிக்கூற்றுக்களில் ஆண்டிற்கு ஆண்டு முன்கொண்டுவரப்பட்ட ரூபா 2,663,659 வெளிநாட்டுதவி மீதியை பொதுத் திறைசேரிக்கு மீளளிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 2011 ஆம் ஆண்டிலிருந்து திறைசேரியிடமிருந்து பெறப்பட்ட ரூபா 25,147,139 கூட்டுத்தொகையான மூலதன மானியங்கள் உரிய நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படாமல் வங்கிக் கணக்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

- (இ) அதிகாரசபையின் செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் செயற்படுத்துநர் பயிற்சி நிலையம் (ஓர்சீ) மற்றும் நிர்மாண உபகரண பயிற்சி நிலையம் (சீஈஆர்ஏசீ) என்பன 2017 ஆம் ஆண்டின் போது அவர்களின் இலக்கிடப்பட்ட உள்ளக வருமானமீட்டல்களை அடைந்திருக்கவில்லை. பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் மற்றும் இயந்திரங்களை வாடகைக்கு விடுதல் மூலம் முறையே ஓர்சீ மற்றும் சீஈஆர்ஏசீ என்பவற்றிடமிருந்து வருமானத்தின் 57.1 சதவீதம் மற்றும் 83.1 சதவீதம் மாத்திரமே பெறப்பட்டிருந்தமை மேலும் அவதானிக்கப்பட்டது.
- (ஈ) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பொதுத் திறைசேரியிடமிருந்து பெறப்பட்ட மூலதன மானியங்களின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 4,127,769 பெறுமதியான நீரியல் பயிற்சி உபகரண தொகுதி (Hydraulic Training Kit) மற்றும் ரூபா 2,660,614 பெறுமதியான பயிற்சி மூலப்பொருட்கள் 2018 யூன் மாத இறுதி வரையிலும் உரிய நோக்கங்களிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (உ) அதிகாரசபையின் வேலைப் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் நடமாடும் பாரந்தூக்கி (Mobile Crane) பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கான உரிய செய்முறை விளக்கமளிப்பவரை (Instructor) அழைப்பதற்குப் பதிலாக ஐப்பானில் நடைபெற்ற இப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். மேலும் மேற்படி இரண்டு உத்தியோகத்தர்களால் கடந்த இரண்டு ஆண்டுகளினுள் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் எதுவும் நடாத்தப்பட்டிருக்கவில்லை.

4.3 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2016 ஆம் ஆண்டிலிருந்து நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட ரூபா 8,470,609 கடன்கொடுத்தோர் மீதியானது பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படாமல் தொழிற்படு மூலதன கணக்கு மற்றும் செலவினக் கணக்குகளிற்கு நாட்குறிப்புப் பதிவுகளை பயன்படுத்தி மாற்றப்பட்டிருந்தன.
- (ஆ) மீளாய்வாண்டின் போது அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்ட எழுத்துமூல வேண்டுகோளை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களிடமிருந்து ரூபா 1,020,000 அன்பளிப்பு சேகரிக்கப்பட்டிருந்ததுடன் இந் நிதிகள் அமைச்சிற்கு அதிகாரசபையால் செலுத்தப்பட்ட ரூபா 250,000 காசு முற்பணத்தை தீர்ப்பனவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.

4.4 தீர்வு காணப்படாத கணக்காய்வுப் பந்திகள்

1997 தொடக்கம் 2004 வரையான காலப்பகுதிக்காக மோட்டார் வாகனங்கள் மற்றும் பொறி மற்றும் இயந்திரத்தை வாடகைக்கு விடுதல் தொடர்பாக தேசிய உபகரணம் மற்றும் இயந்திர நிறுவனத்திடமிருந்து (என்ஈஎம்ஓ) பெறவேண்டிய ரூபா 114,529,393 தொகை 2017 திசம்பர் 31 வரையிலும் அறவிடப்படாதிருந்தன. எவ்வாறாயினும் அந் நிலுவை மீதிகள் மீது நிதிக்கூற்றுக்களில் முழுமையான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 பெறுகை முகாமைத்துவம்

2006 இன் பெறுகை வழிகாட்டிக் கோவையின் 8.9.1 ஆம் வழிகாட்டலின் பிரகாரம் ரூபா 500,000 ஐ விஞ்சிய ஏதாவது பொருட்கள் அல்லது சேவை ஒப்பந்தத்தின் போது பெறுகை நிறுவனத்தால் கேள்வியாளரிடமிருந்து உடனேயே முறையான ஏற்றுக்கொள்ளல் கடிதம் வழங்கப்பட வேண்டிய போதிலும் சில சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ரூபா 4,110,062 கூட்டுமொத்தமான பெறுகைகள் தொடர்பாக அத்தகைய ஏற்றுக்கொள்ளல் கடிதம் அதிகாரசபையால் வழங்கப்பட்டிருக்கவில்லை.

5.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

மீளாய்வாண்டிற்கான கருத்தரங்குக் கட்டணங்கள் மற்றும் இயந்திர வாடகை வருமானம் என்பவற்றின் பாதிடப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமானங்களிற்கிடையில் குறிப்பிடத்தக்களவு முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடானது ஒரு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியொன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

6. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் காலத்திற்குக் காலம் அதிகாரசபைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பாக விசேட கவனம் தேவைப்படுகின்றது.

முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள்

அவதானிப்புக்கள்

(அ) பயிற்சி கற்கைநெறி வருமானம்

நிர்மாணக் கைத்தொழிலுடன் தொடர்புபடாத கற்கைநெறிகளை நடாத்துதல் மற்றும் கற்கைநெறி உள்ளடக்கம் திருத்தம் செய்யப்படாதமை காரணமாக பயிற்சி கற்கைநெறி வருமானம் குறைவடைந்திருந்தது.

(ஆ) இருப்புக் கட்டுப்பாடு

பௌதீக ரீதியாக சரிபார்க்கப்பட்ட இருப்பு மீதிகளை கணக்குகளிற்கு எடுப்பதற்குப் பதிலாக பதிவேட்டிலுள்ள மீதிகள் கணக்குகளிற்கு கொண்டுவரப்பட்டிருந்தன.